

தலைப்பு 238 – அரசிறைக் கொள்கைத் திணைக்களம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 238 – அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 31 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் திணைக்களத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூலை 22 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம், பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) முன்னைய ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக என்னால் மேற்கொள்ளப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 வருமான முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
நி.பி 128 (2) உ பிரகாரம், அரசாங்கத்திற்கு நிலுவையாகவுள்ள அரசிறையை விரைவில் சேகரித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரொருவரின் பொறுப்பாக காணப்படுகின்ற போதிலும், 2010 ஆம் ஆண்டிற்கு முன்னிருந்தே நிலுவையாகவுள்ள மற்றும் 2024 திசெம்பர் 31 இல் ரூபா 62,783,502 ஆன நிலுவை சமூக பொறுப்பு வரித் தொகையில் மீளாய்வாண்டின் போது எந்தவொரு வரித் தொகையும் அறவிடப்பட்டிராததுடன் அதற்கு தொடர்புடைய நேர்மறையான நடவடிக்கை எடுப்பதற்கு 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரை திணைக்களம் தவறியிருந்தது.	சமூக பொறுப்பு வரி சேகரிக்கும் நிறுவனமான இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களத்திற்கு நிலுவையிலுள்ள அரசிறையை சேகரிப்பதற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், அவ் அரசிறை விரைவில் சேகரிப்பதற்கான ஆலோசனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதெனவும், இந்த நிலுவை அரசிறை அறவிடப்படுமாறு கடிதங்கள் ஊடாகவும், முகாமைத்துவ கணக்காய்வு கூட்டங்களின் போதும் மற்றும் மாதாந்த காகுப் பாய்ச்சல்	நிதி பிரமாணம் பிரகாரம் நிலுவை அரசிறை விரைவில் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

முகாமைத்துவ கூட்டங்களின்
போதும் நிலுவை அரசிறை
விரைவாக சேகரிக்குமாறு
குறித்த நிறுவனங்களுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.2 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) 09 மீண்டெழும் செலவின விடயங்கள் மற்றும் மூலதன செலவின விடயமொன்றிற்காக 2024 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட கூட்டுத்தொகை ரூபா 30,155,000 ஆன தேறிய நிதியேற்பாட்டில் ரூபா 14,234,994 ஆன தொகை பயன்படுத்தப்படாது சேமிக்கப்பட்டிருந்தது. அது செலவின விடயங்களின் தேறிய நிதியேற்பாட்டில் 30 சதவீதம் தொடக்கம் 97 சதவீதம் வரையான வீச்சில் சேமிக்கப்பட்டிருந்தது.	ஓட்டுநர் உத்தியோகத்தர்கள் பதிலீட்டு உத்தியோகத்தரொருவர் இன்றி சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறை பெற்றுக் கொள்ளல் மற்றும் வெற்றிடங்கள் நிலவுகின்றமை, நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மதிப்பிடப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் வழங்கப்படாமை, அமைச்சின் கட்டிடங்கள் கட்டுப்பாட்டு பிரிவின் ஊடாக குறித்த பழுதுபார்த்தல்கள் மேற்கொள்கின்றமை, செயற்பாட்டு குத்தகை முறையின் கீழ் புதிய இரு வாகனங்கள் பெற்றுக் கொள்வதற்கு 2023 ஆம் ஆண்டு தொடக்கம் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், ஒரு வாகனம் மட்டும் கொள்வனவு செய்வதற்கும், எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் செலவினம் ஏற்படாமையும், உபசரிப்புச் செலவினம் குறைக்கப்பட்டமையினாலும் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அச்சிடல் செலவுகள் எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் உண்மையில் ஏற்க நேரிடாமையினாலும் நிதியேற்பாடு சேமிக்கப்பட்டது.	நி.பி 50 பிரகாரம் வருடாந்த மதிப்பீடு இயன்ற வரையில் சரியாக தயாரிக்கப்படல் வேண்டும்.

(ஆ) மூலதன விடயத்திற்குரிய மதிப்பிடப்பட்ட நிதியேற்பாடான ரூபா 600,000 இற்கு மேலதிகமாக நி.பி. 66 ஊடாக ரூபா 1,830,000 ஆன தொகை அதாவது ஆரம்ப மதிப்பீட்டில் 305 சதவீத கணிசமான அளவில் நிதியேற்பாடு அதிகரித்துக் கொள்ளப்பட்டிருந்தது.	செலவு ஆரம்ப தன்மைக்கேற்ப, அதிக இயலாவினை கொண்ட, அதிக செயல்திறன் கொண்ட இயந்திரங்களின் தேவையின் அடிப்படையில், விரைவாக மடிக்கணினி இயந்திரங்கள் மற்றும் டெக்ஸ்டொப் (Desktop) கணினி இயந்திரங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதியேற்பாடு அதிகரித்துக் கொள்வதற்கு நேரிட்டது.	-மேற்படி-
--	--	-----------

(இ) மீண்டெழும் விடயங்கள் 02 இற்குரிய மதிப்பிடப்பட்ட நிதியேற்பாடு கூட்டுத்தொகை ரூபா 1,500,000 இல் நிதி பிரமாணம் 66 ஊடாக கூட்டுத்தொகை ரூபா 1,045,000 ஆன தொகை வேறு செலவின விடயங்களுக்கு மாற்றப்பட்டிருந்தது. அதாவது, ஒரு செலவின விடயத்தில் ஆரம்ப மதிப்பிடப்பட்ட நிதியேற்பாட்டில் 56 சதவீதத்தினாலும், மற்றைய செலவின விடயத்தில் 95 சதவீதத்தினாலும், கணிசமான அளவில் நிதியேற்பாடு குறைத்துக் கொள்ளப்பட்டிருந்தது.	நிதி அமைச்சின் கட்டிடங்கள் கட்டுப்பாட்டு பிரிவினால், தொடர்புடைய பழுதுபார்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றமையினால் எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் செலவினம் ஏற்கப்படுவதற்கு நேரிடாமை, பாதித் தயாரிக்கும் போது ஆதன கடனுக்காக எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் செலவிடுவதற்கு நேரிடாமை காரணத்தினால் குறித்த நிதியேற்பாடு மாற்றுகை செய்யப்பட்டது. எதிர்காலத்தில் மதிப்பீடுகள் தயாரிக்கும் போது சேமிப்புக்கள் ஏற்படாது துல்லியமாக மதிப்பீடுகள் தயாரிப்பதற்கு உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.	-மேற்படி-
--	---	-----------

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 திட்டமிடல்

கணக்காய்வு அவதானிப்புகள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

பரிந்துரை

2020 ஆகஸ்ட் 20 திகதிய அரசு கணக்குகள் சுற்றறிக்கை 02/2020 இன் 03 ஆம் பந்தியின் பிரகாரம், மீளாய்வாண்டிற்குரிய செயல்நடவடிக்கைத் திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டிய செயற்பாடுகளின் வெளியீடு (Output) மற்றும் விளைவு (Outcome) குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அக் காரணத்தினால் செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் செயற்பாடுகளின் விளைத்திறன்

எதிர்காலத்தில் குறிப்பான செயல்நடவடிக்கைத் திட்டத்தினுள் செயற்பாடுகளின் வெளியீடு (Output) மற்றும் விளைவு (Outcome) குறிப்பிடப்பட்டு தொடர்புடைய பொறுப்புள்ள உத்தியோகத்தரின் தகவல்களுடன் குறித்த வண்ணம் தயாரித்து சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு கணக்குகள் சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

பரீட்சிப்பதற்கு முடியாதிருந்தது.
அவ்வாறே, செயற்பாடுகளுக்கு
பொறுப்புள்ள உத்தியோகத்தர்
தொடர்பாக
குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
மேலும், வழிக்காட்டியின் 3 (உ)
பந்தியின் பிரகாரம்,
செயல்நடவடிக்கை திட்டத்தினுள்
உள்ளக கணக்காய்வு திட்டம்
உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

4.2 வருடாந்த செயலாற்றல் அறிக்கை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(2) மற்றும் 2020 ஆகஸ்ட் 28 திகதிய 02/2020 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் வழிக்காட்டி இலக்கம் 14 பிரகாரம், நிதிக் கூற்றுக்களுடன் வருடாந்த செயலாற்றல் அறிக்கை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	வருகின்ற ஆண்டு தொடக்கம் வரைவு செயலாற்றல் அறிக்கை கணக்காய்விற்கு சமர்ப்பிப்பதற்கு உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை பெற்றுக் கொடுக்கப்பட்டது.	அரசு கணக்குகள் சுற்றறிக்கை மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சுற்றறிக்கை பிரகாரம், செயலாற்றல் அறிக்கை தயாரித்து நிதிக் கூற்றுக்களுடன் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

4.3 பெறுகைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
அரசு நிறுவனங்களுக்கு அரசு மின்னணு பெறுகை முறைமை அறிமுகப்படுத்தல் தொடர்பாக 2018 ஒக்டோபர் 23 திகதிய 05/2018 ஆம் இலக்க மற்றும் 2019 திசம்பர் 17 திகதிய 08/2019 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கை பிரகாரம், பெறுகை நிறுவகம், விலை கோரல் முறை மூலம் பெறுகை செய்யப்படும் போது மின்னணு பெறுகை முறைமை பயன்படுத்தப்பட வேண்டிய போதிலும், திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 11 பெறுகை சந்தர்ப்பங்களில், 08 சந்தர்ப்பங்களின் போது கூட்டுத்தொகை ரூபா 3,539,975 தொகையான பொருட்கள்	அரசு மின்னணு பெறுகை முறைமை பயன்படுத்தப்பட்டு பெறுகை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு, தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர் 2024 ஆம் ஆண்டின் இறுதில் ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய அனைத்து பெறுகை நடவடிக்கைகளும் மின்னணு பெறுகை முறைமையின் கீழ் மேற்கொள்ளப்படும்.	சுற்றறிக்கையின் பிரகாரம் மின்னணு பெறுகை முறைமை பயன்படுத்தப்பட்டு பெறுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கொள்வனவு மின்னணு பெறுகை
முறைமை பயன்படுத்தப்படாது
விலை கோரல் முறை ஊடாக
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

5. மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
2024 திசம்பர் 31 இல் அங்கீகரிக்கப்பட்ட பதவியணில் 62 பதவிகளில் 14 பதவிகள் அதாவது அங்கீகரிக்கப்பட்ட பதவி எண்ணிக்கையில் 22 சதவீதமானவை வெற்றிடங்களாக காணப்பட்டதுடன், அதனுள் சிரேஷ்ட நிலையின் 22 பதவிகளில் 06 பதவிகள், அதாவது அங்கீகரிக்கப்பட்ட பதவி எண்ணிக்கையில் 27 சதவீதமான வெற்றிடங்கள் காணப்பட்டன.	திணைக்களத்தின் பதவி வெற்றிடங்கள் குறிப்பிடப்பட்டு அவ் வெற்றிடங்கள் நிரப்புவதற்கு உத்தியோகத்தர்கள் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.	விரைவாக வெற்றிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.